

திருநீற்றுப் புதன்

- I யோவேல் 2: 12-18
- II 2 கொரிந்தியர் 5: 20 - 6: 2
- III மத்தேயு 6: 1-6, 16-18

உங்கள் முழு இதயத்தோடு ஆண்டவரிடம் திரும்பி வாருங்கள்,
அவரோடு எப்போதும் இணைந்திருங்கள்!

நகர்புறமிருந்த ஒரு பங்கில் பணியாற்றிய வந்த குருவானவர், ஒருநாள் இல்லங்களை சந்திக்க புறப்பட்டுச் சென்றார். ஒரு வீட்டிற்கு அவர் சென்றபோது, அங்கிருந்த வீட்டுத்தலைவர் ஆலயத்திற்கே வருவதில்லை என்பதும் அவர் அவ்வூரில் இருந்த பிரபல ரவுடி என்பதும் தெரியவந்தது. உடனே குருவானவர் அம்மனிதரிடம், “நீங்கள் ஆலயத்திற்கெல்லாம் வருவதுண்டா, ஏனென்றால், உங்களை நான் ஆலயத்தில் வைத்துப் பார்த்ததே கிடையாது” என்றார். அதற்கு அம்மனிதர், “எனக்கு ஆலயத்திற்கு வந்து ஜெபிப்பதில் எல்லாம் நம்பிக்கை இல்லை, நான் என்னுடைய இல்லத்திலேயே இருந்து ஜெபம் செய்துகொள்வேன் என்று மழுப்பலான பதிலைச் சொன்னார். உடன் குருவானவருக்கு, அந்த மனிதரிடம் ஆலயத்திற்கு வந்து ஆண்டவரோடு இணைந்து ஜெபிப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கவேண்டும் என்ற எண்ணம் பிறந்தது.

அந்நேரத்தில் குருவானருக்கு, அம்மனிதருடைய வீட்டில் சமையலுக்காக எரிந்துகொண்டிருந்த விறகு அடுப்பு கண்ணில் பட்டது. உடனே குருவானவர் அவரை அழைத்துக்கொண்டு போய் அந்த விறகு அடுப்பின் முன்பாக நிறுத்தினார். பின்னர் குருவானவர் அந்த அடுப்பிலிருந்து, ஒரு குறட்டினால் கொஞ்சம் கங்குகளை வெளியே எடுத்துப்போட்டார். அவை சிறிது நேரத்திலே வெப்பம் தணிந்து சாம்பலாக மாறியது. இவையெல்லாவற்றையும் அந்த மனிதர் கவனித்துக் கொண்டே இருந்தார். சிறிது நேர இடைவெளிக்குப் பிறகு குருவானவர் அவரிடத்தில் பேசத் தொடங்கினார், “இதோ பார், இந்த கங்குகள், எரிகின்ற நெருப்போடு இருந்தபோது பிரகாசமாக இருந்தன. எப்போது இவை நெருப்பிலிருந்து எடுக்கப்பட்டு, தனியாக வைக்கப்பட்டனவோ, அப்போதே இவை வெப்பம் தணிந்து சாம்பலாகிப் போயின” இவ்வாறு குருவானவர் அவரிடம் சொல்லிவிட்டு, தொடர்ந்து பேசினார். “இப்போது நான் உனக்குச் சொல்லக்கூடியவை புரியும் என்று நினைக்கிறேன். கங்குகள் நெருப்போடு இருந்தபோது பிரகாசமாக இருந்தது போன்று, நீயும் ஆலயத்திற்கு வந்து, ஆண்டவரோடு ஜெபத்திலும் தவத்திலும் இணைந்திருந்தால் உன்னுடைய வாழ்க்கை பிரகாசமாக இருக்கும். அதைவிடுத்து, ஆண்டவரை விட்டுப்பிரிந்து தனித்திருந்தால், நெருப்பிலிருந்து எடுக்கப்பட்ட இந்த கங்குகள் எப்படி, வெப்பம் தணிந்து சாம்பலாகியதோ, அது போன்று உன்னுடைய வாழ்க்கையும் சாம்பலாகிவிடும்”.

குருவானவர் இவ்வாறு சொன்னது, அம்மனிதருக்குப் புரிந்தது. அன்றைக்கே அவர் தன்னுடைய வாழ்வை சுய ஆய்வுக்கு உட்படுத்தி, ஆலயத்திற்கு சென்று, ஆண்டவரோடு இணைந்திருக்கத் தீர்மானித்தார். என்றைக்கு அவர் ஆலயத்திற்கு சென்று, ஆண்டவரிடம் ஜெபிக்கத் தொடங்கினாரோ, அன்றைக்கே அவருடைய வாழ்க்கையில் மாற்றம்

பிறந்தது. அப்போதிலிருந்தே அவர் புதிய மனிதராக வாழத் தொடங்கினார்.

ஆண்டவரோடு ஜெபத்திலும் தவத்திலும் இணைந்திருப்பதால், ஒருவருடைய வாழ்வில் எத்தகைய மாற்றங்கள் நிகழ்கின்றன என்பதை இந்த நிகழ்வானது நமக்கு அருமையாக எடுத்துக் கூறுகின்றது. இன்று தவக்காலத்தைத் தொடங்குகின்றோம். சாம்பல் புதனான இன்று நாம் படிக்கக்கேட்ட வாசகங்கள் நாம் ஆண்டவரோடு ஒப்புரவாகவேண்டும், அவரோடு இணைந்திருக்கவேண்டும் என்னும் செய்தியைத் தருகின்றன. நாம் எப்படி ஆண்டவரோடு ஒப்புரவாகி, அவரோடு இணைந்திருப்பது என்பதை வாசிக்கக்கேட்ட வாசகங்களின் வழியாக சிந்தித்துப் பார்ப்போம்.

இறைவாக்கினர் யோவேல் நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில், ஆண்டவராகிய கடவுள் “உங்கள் முழு இதயத்தோடு என்னிடம் வாருங்கள்” என்று சொல்வதாக நாம் வாசிக்கின்றோம். ஆம், நாம் ஒவ்வொருவரும் நம்முடைய குற்றம் குறைகளை உணர்ந்து திருந்தி, ஆண்டவரிடம் திரும்பவேண்டும். திரும்பி வருவதோடு மட்டுமட்டுமல்லாமல், இரண்டாம் வாசகத்தில் பவுலடியார் சொல்வது போன்று ஆண்டவரோடு ஒப்புரவாக வேண்டும், அவரோடு என்றும் இணைந்திருக்கவேண்டும். இதுதான் இந்தத் தவக்காலம் நமக்குச் சொல்கின்ற மேலான செய்தியாக இருக்கின்றது. இறைவனிடம் திரும்பி வரவேண்டும், அவரோடு ஒப்புரவாக வேண்டும் என்று சிந்திப்போம். இந்த ஒப்புரவுக்கு ஆண்டவர் இயேசு சொல்கின்ற மிகச் சிறந்த வழிமுறைதான் ஜெபமாகும்.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு மூன்று முதன்மையான காரியங்களைக் குறித்துப் பேசுகின்றார். இம்மூன்று காரியங்களும் யூத மறையின் மூன்று முக்கியமான தூண்கள் ஆகும். இதில் இரண்டாவது வரக்கூடியது இறைவேண்டுகல் ஆகும். இறைவேண்டல், நம்மை இறைவனோடு ஒப்புரவாக்கி, அவரோடு நாம் என்றும் இணைந்திருப்பதற்கு இயேசு கிறிஸ்து சொல்கின்ற மிகச் சிறந்த வழிமுறையாகும் (அறச் செயல்கள் அயலாரோடும் நோன்பு நம்மோடு இணைந்திருப்பதற்கும் உதவி புரிகின்றன). இந்த தவக்காலத்தில் இறைவேண்டலுக்கு அதிகமான முக்கியத்துவம் கொடுத்து, ஆண்டவரோடு இணைந்திருக்கின்றபோது, நாம் அவரிடமிருந்து பெற்றுக்கொள்ளக்கூடிய ஆசிர் மிகுதியாகும்.

ஆகவே, இந்த தவக்காலத்தில் இறைவேண்டல் வழியாக இறைவனோடு எப்போதும் இணைந்திருப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.